


சூப்பியர்.

ச. கந்தையப்பிள்ளை

Le Rédacteur

S.CANDIAH PILLAI



இரு செந்தமிழ் வாரப் பத்திரிகை.

VOL. III

புதுவை, தாது வெளி ஆவணி மீர் ககை (3—9—36)

No. 38.

திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்

வரந்தையான்சோபுரத்தான்மந்திரத்தான்றந்திரத்தான் கிரந்தையான்கோவணத்தான்கிங்கிணியான்கையடோர் கிரந்தையான்செங்காட்டங்குடியான்செஞ்சடைசேருங் கரந்தையான்வெண்ணீற்றுங்கணபதீச்சரத்தானே.

தொங்கலுங்கமழ்சாந்துமகிற்புகையுந்தொண்டர்கொண்டங்கையாற்றெழுதேத்தவருச்சுனற்கன்றார்ஸ்செய்தான் செங்கயல்பாய்வயலுடுத்தசெங்காட்டாங்குடியதனுட் கங்கைசேர்வார்சடையான்கணபதீச்சரத்தானே.



(8-ம் பக்கம் தொடர்ச்சி)

லை எஜார் வேத சாகைபாகச் சொல் அகிறுங்களே யல்லாமல் சுக்ல எஜார் வேதமானது ஐந்தாவதாகவுள்ள தொருதனி வேதமல்ல வென்றும் சொல்கிறார்கள்.

அபிவாதன மந்திரமானது “எஜார் ஸு கா த் யா யை சர்மாநாமாகம்” என்றே விளங்கி வருகிறது.

சுக்ல எஜார் வேத மேற்பட்டதற்கு அடியில் கண்ட காரணத்தை பெரியோர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஞாபகத்திற் கெட்டியதை சுருக்கமாக எழுதுகிறேன்.

“ஒரு ஸ ம ய ம் யாக்னிப் வல்கரென்ற மஹரிவிஃபானவர் சூருமுகமாக அனுதவித்தமாக வுள்ள நான்கு வேதங்களை அங்கங்களுடன் பூர்த்தி யாக அத்யபனஞ்சு செய்து குருவிற்கு மிகவும் பிரியராக பிருந்ததாகவும் இவ்விதமிருக்குங் காலத்தில் ஏதோ காரணத்தினால் குருவாக்யத்தை உல்லங்கனம் செப்ததாகவும் அதினால் குருசாபம் ஏற்பட்டு அதை வித்தமான வேதத்தை குருவிடமே ஒப்படைத்துப் பிறகு சூரிய பகவானை குருவாக வரித்து சூரிய பகவானிடம் அத்யபனஞ்சு செப்த எஜார் வேத சாகைபானது சுக்ல எஜார் வேத மென்று ஏற்பட்டது என்றுபெரியோர்களுறைக்கக் கேட்டிருக்கிறேன்) இதற்கு மாத்யங்கினாகை பென்றும் சொல்ல துண்டு. ஆனால் இதை ஐந்தாவது வேதமாகச் சொல்லப்பட்ட பண்டிதர்கள் கும்பகோண மடாபி மானிகளைத் தவிர வேறுபாவருமில்லை.

ஓருக்கால் காமகோடி மடத்தை நிர்மானஞ்சு செய்து “ஒப்தத்ஸத்” என்ற பிரும் பரவாச்யமான வாக்யத்தையே மஹாவாக்யமாகக் கொண்ட ரிக்வேதத்தை நுதனமாகக் கற்பித்து தமது பரம்பரைக்கு உபதேசங்களைப் பெற்று வேதமாக புருஷாள் வேறு பிருக்கலாமோ வென்றும்

ஊக்கிக்க இடங்களைக்கிறது.

வனென்றால் ஸாக்ஷாத்தாகவுள்ள ஆதி ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்யாள் ஏற்கனவே நான்கு திக்குகளுக்கும் அனுதி வித்தமான நான்கு வேதங்களையும், அதின் மஹா வாக்யங்களையும் உபதேசங்கள் செய்தாய்விட்டது ஸாக்ஷாத் ஆசார்யாளே ஜிவப் பிரும்மஜக்பரவா சுகமான வாக்யங்களே மஹா வாக்யமென்று பாஷ்யத்திகளில் குறிப்பிட்டிருக்க, பிரும்ம பர வாக்யமான “ஓம் தத்ஸத்” என்பதைப் பிறகு மாஹ வாக்யமாக உபதேசிப்பாரா? தவிர இன்னும் “வேதசஸ்தி புராண திகளில் பிரும்ம தேவர் நான்கு வேதங்களைப் போன்று முகமாகக் கொண்டிருக்கிறார்என்றும் நான்கு முகத்திலிருந்து நான்கு வேதங்கள் உண்டானதாகவும் இருப்பதாகப் பெரிபோர்கள் சொல்லுகிறார்கள். இவ்வித மிருக்க வைதுகதர்ம்மத்தைபேசிலே சிருந்துதவற்காக அவதரித்த ஸ்ரீ ஸ்ரீவைசுவராகிபபகவான் வேத சாஸ்திரவிருத்தமான ஐந்தாவது வேத மொன்றைத் தனக்காகச் செய்து கொள்வாரா?

மேலும் ஸன்பாஸ ஆசிரமத்தைச் சார்ந்த ஸ்மிருதிகளில், தீர்க்கத், ஆசிரம, வந, அரண்ப, கிரி, பர்வத, ஸாகர, பாரதி, புரி, ஸரஸ்வதி என்னும் பத்து நாமங்களையே ஸன்யாஸ நாமாவாகவும் உத்தமமாகவும் சேர்த்திருக்கிறது. இவ்விதமிருக்க ஸ்மிருதிகளில் உத்தமமாகக் குறிக்கப்படாமலுள்ள இந்திர ஸரஸ்வதி என்ற பதிவென்றாவது நாமாவைப் பிரதானமாகவைத்துத் தங்கள் பரம்பரைக்குச் சூட்டியிருப்பாரா?

திசை நான்து, வேதம் நான்கு, மஹாவாக்யம் நான்து, ஸம்பிரதாயம் நான்கு, மட்டம் நான்கு, பத்துவிதப்பிராம்மணர்கள், பத்துவித ஸன்யாஸ நாமம், இவைகள் உலகப் பிரவித்தமாகவும் உள்ளது. இவைகளுக்கு வெளியாக

ஏற்பட்டவைகளைல்லாம் பிரும்மவிருஷ்டிக்கு மாறாக திரிசங்க ஸ்ரீர்க்கம் ஏற்பட்டு வேறாகக் காண்பது போலவே யல்லாரா? என்னும் மேலே கண்ட விஷயங்களை வித்வத் ஸகாவில் சாஸ்திர வாதத்தால் பரிசீலனை செய்து, தாகனமாக இருக்கு வரவிருக்கும்மடாதிபதிகளை எந்த அந்தஸ்தில் வரவேற்கலாமென்பதை நிச்சயப்படுத்த, இக்காசிபுரியில், ஒரு வித்வத்ஸதவைகளுது நியமிக்கப்பட்டது.

ஏற்கனவே சென்ற இங்கிலீஸ் 1886ம் வருஷத்தில் இக்காசிபுரியில் துவராகா மட விஷயமாக ஷி மடத்திற்கு அதிபதிகளாக இருப்பதற்கு, தசவிதப் பிராம்மணர்களில், யாவரே னும் ஸன்யாஸம் தரித்துக் கொண்டு மடாதிபத்பம் வசிக்கலாமா என்னும் விஷப்ராப்த் தீர்மானிக்க, ஒரு வித்தகதைவைநான்து ஏற்பட்டு, ஷி ஸகஸ்வில் ஜகத் பிரவித்தர்ச்சான, பிராசீன சாஸ்திர பண்டிகர்கள், ஸகஸ்பர்கார விருந்து சாஸ்திர வாதநுசேய்க்கு, கடைசிபாப், ஸகஸ்பர்கள் யாவரும் ஜகத்திப்பாயிருந்து ஸகஸ்யாள்களைப்படிப்பது—தீர்மானநுசேய்க்கு செய்த விஷபங்களான்கூப்பை ஒரு விபயல்கையை பிரதானது அச்சுப் புஷ்தகமாக விருக்கிறது.

ஷி “ஸகஸ்வில் ஏற்பட்ட நான்கு முங்கீப் வினுக்களில் முந் மூன்று வினுக்களுக்குப் பத்தால் விவாதத்திற்கு கும் ஸம்மந்தமில்லாதகால் அவைகளை விட்டு, நான்காவது வினு ஸின் தீர்மானத்தை மாத்திரம் இருக்கு ஆகாரமாகவைத்து எழுசியிருக்கிறது.

(தொடரும்)

(Continued from page c.)
threads, so that the tremor of exertation initiated at one place, conveys through the whole, thus enabling the plant by its muscular mechanism to escape a threat ended danger. In these and many other ways the life-actions of the plant and man are alike; thus, though the experience of the plant it would be possible to all alleviate the sufferings of man.

உள் நாட்டிற்கு
வருட சந்தா ரூபா 3.

1281

வெளி நாட்டிற்கு
வருட சந்தா ரூபா 4.

ஆசிரியர் :
யாழ்ப்பாணம்
தென்கோவை.
ச. கந்தைய பிள்ளை
தமிழ்ப் பண்டிதர்,
சிலோன்

RÉPUBLIQUE FRANÇAISE
LIBERTÉ—ÉGALITÉ—FRATERNITÉ

VIT TAGAM

JOURNAL HEBDOMADAIRE PARAISANT LE JEUDI

LE REDACTEUR
TENKOVAI
S. CANDIAH PILLA
Tamil Pandit
Jaffna
CEYLON.

விட்டக்கிழமை தோறும் வெளிவருவது.

Bureau de la Direction :—
RUE D'AMBALATADOU AYER
MADAM, NO. 2,
Pondichéry.

நீத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காமே
வித்தகர்க் கல்லா வரிது.

குறள்.

காரியாலயம் :—
அம்பலத்தாடு ஜயர் மடத்து வீதி,
நேம் பர் 2,
புதுவை.

VOL. III.

புதுவை, தாது வெஸ்ட் ஆவணி மீ ககா (3—9—36)

NO. 38.


சுத்த சாதகம்

திரிவிதகுணத்திற்றுமத்தோகங்
திகமுமிராசதமிராகம்
உரியசத்துவமேஞானமதாது
முலகிலிம்முக்குணவுணவே
வரியுமற்றவையிலைவைபுசித்தத்தவோ
விளங்கிமேக்குணமல்லால்
அரியகத்தவத்தையடைவதேயிலையவ்
வவத்தைவந்துறும்வகைகேட்பாய்.

அன்னைதன்வயிற்றிற்புசித்தவக்குணமா
யாக்கையும்போற்யும்மனமும்
மன்னியுட்பினுமப்புசிப்புமேன்மிகவும்
வாஞ்சையற்றருந்தியேயுலும்
உன்னலும்பொறியுமடவுமிம்முன்று
மொத்திமேனத்தெளிந்துணர்ந்து
தன்னதுள்ளவையிலுருசிதிருத்தி
தனில்வயிராகமேயாகும்.

வ.

திருவருள் துணை.



காலமுன் டாகவே காதல்செய்
துய்மின் கருதரிய
நாலமுன் டானேடு நான்முகன்
வானவர் நன்னாரிய

ஆலமுன் டானேங்கள் பாண்டிப்
பிரான்றன் அடியவர்க்கு
முஸரண் டாரம் வழங்குகின்
ரூன்வந்து முந்துமினே.

[திருவாசகம்]

வித்தகம்

புதுவை
தாது வஞ் ஆவணி மீ ககை

தற்றுணை யாக்கம்.

நயிலை முதற் குரவனுகிய எம்
பெருமான் அருளால் உரிய சாதகங்
களைக் கைக்கொண்டு ஒழுகுதலால்
“தாக்கம்” என்னும் மத்திகத ஸ்தான
மாகிய உயரிய தடத்தை அடைந்து,

தன்னிலையே முன்னிலை என வாய்
மையாக உணர்ந்து தாமே தம்மை
நடத்த வல்லராய் நிவிர்த்தி மார்க்க
மாகிய செங் நெறியில் வழுவாது
சென்று,

குண்டலீயாகிய வாசியை வசஞ்
செய்து — உடலுயிரைத் தூய்மை
செய்து உலக குரவராய் வதிந்து
தமது திருவாக்காலும் அரும் பெரும்

செயலாலும் சத்திய நெறியை நிலை
நாட்டி நித்தியத்துவம் பெற்ற

சித்தர் பெருமானுகிய இடைக்
காடர் திருவாய் மலர்ந்தருளிய மூவடி
முப்பகு என்னும் அரிய பெரிய தமிழ்
மறையில் “ஒழிபு” என்னும் நான்காம்
அத்தியாயத்தில் முதலாம் சூக்த
மகுடமாகி மி னி ர வது “தற்றுணை
யாக்கம்” என்பது.

“ஒழிபு” என்பதன் பொருள்
“வித்தகம்” தொகுதி கி இல. 36இல்
சுருங்கக் கூறி விளங்க வைக்கப்
பட்டது.

அஃதாவது, ஒழிபு என்றால் ஒழிந்த
இடம்—மாயா சம்பந்தமான பற்றக்
களாகிய அசுத்த அவா — அசுத்த
காமம் ஒழிந்த இடம்—விடுதலையான
இடம் — வீடு பேற்றைக் காட்டும்
இடம் என விளக்கிக் கூறப் பட்டது.

போருட் கூறு என்னும் அத்தியாய
த்தில் “ஆசை” என்னும் மது—
முடைய இறுதிச் சூக்தத்தால் சுருங்க
உரைக்கப் பட்ட பொருளையே —
ஆசைப் பேறு அடிப் படைபாரகப்
பெற்ற தடத்தை அடைந்த மெய்யடியார்
ஆரோகணப் பெற்றியையே
விளக்கிக் கூறுகின்றது இவ் அத்தியாயம் என அறிதற் பாற்று.

இவ் அத்தியாயத்து முதலாம் சூக்த
மகுடமாகிய “தற்றுணை யாக்கம்”
என்பதன் பண்பும் பயனும் ஷீ
சூக்தம் நுதலியவாறு ஈண்டு ஒரு
சிறிது விளக்கிக் கூறப்படும்.

மூவடி முப்பது.

— — —

ஒழிபு. 4.

தற்றுணை யாக்கம்— சூக்தம் 1.
தாமே தமக்கிக லுறவெனத் தேர்ந்து
மேன்மேற் கிளர்வொடு செங்கெறி படர்மி
னெண்ணே யறிவன் றுணைகா லாடி னே.

என்பது சூக்தம்.

தன்னிலையே முன்னிலை என வாய்
மையாக உணர்ந்து நிவிர்த்தி மார்க்க
கத்தில் வழு வாது மேற் சென்ற
வாசியை வசஞ் செய்கலீன் பயன்
இது என உணர்த்தல் நுதலிற்று
இச் சூக்தம் என்க.

தனது துணை யால் உள்தாகும்
ஆக்கம் தற்றுணை யாக்கம் எனப்
பட்டது.

ஒருவன் உலகியலில் தான் ஒழுகும்
முறைக்கு—செய்யும் வினைக்கு ஏற்ற
பண்பினவாயே தனக்குப் பகையும்
உறவும்—தனது ஆக்கத்துக்குப் பிரதி
கூலமும் அநூலமும் அமைவன
வாகும் என நஞ்சுணர வேண்டும்
எனவும்,

அவ்வாறு உணர்ந்து இடையறை
ஊக்கத்தோடு ஆக்கம் தரு நெறியில்
செல்ல வேண்டும் எனவும்,

அவ்வாறு செல்வதறி, கவலை யின்றி
வாழ்தற் குரிய செல்வங்கிலை கைவரும்
எனவும்,

இங்ஙன மாகாது, “கடவுளே துணை”
என வாளா கூப்பாடு போட்டுக்
கொண்டு சோம்பேறியாய் வீற்றிருத்
தலால் அக் கடவுள் துணை புரிதல்
எவ்வாறு எனவும்,

உலகியலுக்கு ஒப்பியவாறு எம்
போலிய படிப்பாளிகள் பொருள்
கானும்படியும்,

உண்மையை நாடும் ஆற்றலுடை
யார் அதனைக் குரு வருளால் அறிந்து
உய்தி யடையும் படியும் அமைக்கப்
பட்டது இச் சூக்தம் என்க.

“1. தாம் செய்யும் வினையே தமக்கு வீக்
“கமும் மெலிவும் அவித்தல்.

“2. அறிஞர் அவ்வண்மை தேர்ந்து தள்
“ராது அத்தெழும் கிளர்க்கி யடைய
“ராதல்-

“3 சப்பம் அமைந்த வினை மொட்டி மதிதற்றுத் தான்முங் துறும்.
“யியங் ஸ்; அங்கைம் இயங்கின் இறைவன்
“துக்கா லாகோலைப் பொருந்தி ஆவது
“என் என்பதாம்.”

எது இம் மறை நூலுக்கு உகிடலுக்கு ஒப்ப உரை கண்ட பண்டை ஆசிரியர் கூற்று.

ஒவ் வொருவரும் தமது ஆக்கத் துக்கு ஏற்ற வழியைத் தாமாகவே நாடி அறிந்து இடையரை முயற்சி யோடு அவ் வழியில் செல்லவேண்டும்.

“தன்னிலை” யாகிய தமது வினை பயனே—ஒழுக்கப் பயனே முன்னிலையான் வரும் பகையும் உறவும் ஆதலால்,

பிரதி கூலமும் அநு கூலமும் ஆதலால் உகிடயில் ஏற்றவாறு ஒழுகுதல் வேண்டும்.

அங்கைம் ஒழுகி உள்ளக் கிளர்ச்சி யோடு செங் நெறிச் செல்லுங்கால் உலக வாழ்வுக் குரிய ஆக்கம் உள்தாகும்.

அன்றி, முயற்சியைக் கைவிட்டுப் பிறர் உதவிபை எதிர் பார்த்தலும்,

சுய நலம் கருதிய மற்றைய சீவர்கள் எண்ணப்படி ஒழுகுதலும்,

“கடவுளை துணை” “கடவுளை துணை” என வாளா கூப்பாடு போட்டுக் கொண்டு சோம்பேறியாய் வீற்றி ருத்தலும் ஆக்கம் தரும் நெறிகள் ஆகா என்க.

தனது உழுப்பான்றி — முயற்சி யான்றி ஒன்றும் கைகூட மாட்டாது.

ஊழ் வடிவான தெய்வமும் முயற்சி யுடையவனுக்கே அநு கூலமாகும்; முயற்சி வழிப் பட்டதே யாகும்.

குறள்.

(ஷ 103-ம் அதி. குடிசெயல் வகை. செ.3)

தன் குடியை மேம்படச் செய்தற் குரிய வினைக்கண் முயலும் ஒரு வனுக்கு ஆக்கம் தருமாறு ஊழ் வடிவான தெய்வம் தனது ஆடையை இறக உடுத்துக் கொண்டு முற்படச் செல்லும் என்பது இதன் பொருளாகும்.

இஃது உகிடயலுக்கும் உண்மை நிலைக்கும் ஒக்கும்.

உண்மை நிலையில் “குடி சேய்தல்” என்பது தனது உடலைப் “புக்கில்” என்னும் அமல் தநுவாக்கி நித்தியைத் துவம் பெறச் செய்தலைக் குறிப்ப தாகும்.

“தேய்வம்” என்பது “ஆக்கையின் உறு பொருள்” ஆகிய அமல் ஒளியைக் குறிப்பதாகும். தேயு சம் பஞ் தம் உடையது தெய்வம் என்க.

குருவருளால் உரிய சாதகங்களைக் கைக்கொண்டு வாய்மையான முயற்சி யோடு வழுவற ஒழுகுவோன் உடல் கத்துத் தெய்வம் என்னும் அமல் ஒளி ஆக்கமுற்று முற்பட்டு நிற்கும் என அறிக.

ஒருவன் தானே தனக்குத் துணையாகி ஒழுகுதல் வேண்டும். தனக்கு ஆக்கம் தரு நெறியில்—ஆன்மார்த்த மான தெய்வீக காரியங்களில் பிறர் எண்ணப்படி ஒழுகுதல் கேடு பயப்படே ஆகும் — பாதகமே யாகும்.

தானாகவே உண்மையை நாடி உணர்ந்து இடையீடில்லா உள்ளக் கிளர்ச்சியோடு ஏற்றவாறு ஒழுகி ஆக்கமடைய வேண்டும்.

அற நெறிச் சாரம்.

தானே தனக்குப் பகைவனு நட்டானும் [பானும் தானே தனக்குக் கரி.

(ஷ 25-ம்.அதி. அறிவுடைமை. செ.8)

நாலடியார்.

நன்னிலைக்கட்டன்னைசிறப்பானுந்தன்னை நிலைகலக்கிக்கீடுவானு—நிலையிலு மேன்மேலுயர்த்துவிறப்பானுந்தன்னைத் தலையாகச் செய்வானுந்தான்.

(ஷ 25-ம்.அதி. அறிவுடைமை. செ.8)

உகிடயிலில் ஒவ்வொருவரும் தமது வினையே—முயற்சியே தமக்கு ஆக்கத் தை அளிப்பது என்பதை உணர்ந்து— முயற்சியும் முயற்சி இன்மையேமே ஆக்கத்தையும் கேட்டையும் அளிப்பன என உணர்ந்து ஒருபாற் கோடாத செப்பமான நெறியில் பகையும் உறவும் அற்ற செங் நெறியில் ஒழுக வேண்டும்.

“கால் ஆடல்”

என்பது முயற்சியையே—அதனால் ஆகும் செல்வத்தையே குறித்ததாகும்.

பின் வரும் பிரமாணம் இப் பொருளை நன்று வலியுறுத்துதல் காண்க.

நாலடியார்.

காலாடுபோழித்திழைகளீருவானத்து மேலாடுமீனிற்பலராவர்—எவா இடரொருவருற்றக்காலீரங்குஞ்சாட தொடர்புடையேமென்பார்சிலர்.

(இ—ள்) பாண்டியனே! ஒருவர் (செல்வமுடையராய்) சாஞ் சரிக்கும் காலத்தில் அவரைச் சூழும் உறவினர் வாளில் சரிக்கும் நட்சத்திரங்களிலும் பலராவர். அவர் வறியராய்த் துன் புறங் காலத்தில் உறவினர் என்று கூறி அவரை அனுகுவார் மிகச் சிலரே ஆவர். எ—று.

காலாடுதல் என்பது முயற்சியையே அதனால் ஆகும் செல்வத்தையே

குடிசெய்வ வென்னு மொருவந்குத் தெய்வ

தானே தனக்குப் பகைவனு நட்டானும் தானே தனக்கு மற்றையும் இம்மையும்

குறித்த தாகும். காலாடுதல்—இடங் தோறும் செல்லுதல். இதுவே முயற்சி.

ஈண்டு இலக்கண்யால் முயற்சியால் ஆகும் செல்வத்தை உணர்த்திற்று.

செல்வம் என்னும் இடம் பொருள் ஏவல்கள் “சாய்கால்” என வழக்கப் படுதலும் அறிக.

“நடந்த கால் சீதேவி

இருந்த கால் முதேவி.”

என்னும் பழமொழி வழக்கும் உண்டு.

குறள்.

மதியுனான் மாமுகடி யென்ப மதியிலான் ராஞ்சளா டாமரையி ஞார்.

(ஸ்டீ.ம்.அதி-ஆள்வினையுடைமை. செ.7)

என்பது தேவர் திருவாக்கு.

[மதி — சோம்பல். மாமுகடி — முதேவி. தாள் — முயற்சி. தாமரையினாள் — இலக்குமி. தாள் என்னும் சொல் வழக்கும் காலாடுதல் முயற்சிக்கே உரியதாதலை வலியுறுத்துதல் காண்க.]

இருள் வடிவினாகிய அவித்தை என்னும் மூதேவி யானவள் ஒருவன் சோம்பலின் கண்ணே தங்கி இருக்கின்றனள் எனவும்,

நெஞ்சத் தாமரையில் வீற்றிருக்கும் ஞான ஒளி வடிவினாகிய சீதேவி என்னும் இலக்குமி ஆனவள் அச் சோம்பல் இல்லாதவனது மதி முயற்சியின் கண்ணே தங்கி யிருக்கின்றனள் எனவும் அறிஞர் கூறப் பெற்று இச் செய்யுளின் உண்மை நிலைக்கு ஒப்பிய பொருளாகும்.

யாவும் கடவுளால் வரும் என்று, அதன் உண்மையை அநுபவமாக உணரும் ஆற்றல் அமையப் பெற்று, வாளா கூப்பாடு போட்டுக் கொண்டு

முயற்சி இன்றிச் சோம்பி இருப்பாரை நோக்கபே

எற்றிற்கு?

மேல் இவ் உண்மைப் பொருள் சிறிது விளக்கமுறைக்கப் படும்.

ஆசான் அருளால் பெறப்படும் உரிய சாதகங்களைக் கைக்கொண்டு வழுவற ஒழுகி “நூக்கம்” என்னும் அதி உந்தமான தடத்தை அடைந்து ஆசைப் பேற்றை அடிப்படை ஆக்கிப மெய்யடியர் தமது வினையை அறிந்து அதற்கு ஏற்ப வின் புரியும் ஆற்றல் பெற்ற ஆங்கு, தாமே தம்மை நடாத்த வல்லராவர்.

தமக்கு வேண்டியவற்றை அறிந்து தாமாகவே அவற்றைக் கடையின்றிப் பெற்று உண்டு — அநுபவித்து விமல அவாவினையும் விண்டு உபரதி பெற வல்லராவர்

தமக்கு உறவும் பகையும் தாமே எனக் கண்ட ஆங்கு — தமக்கு ஆக்கம் தருவன வற்றையும் கேடு தருவன வற்றையும் கரதல் ஆமலக்கெமனக் கண்ட ஆங்கு தாமே தம்மை அநுபவிக்க வல்லராவர்.

இதனால் விவிர்த்தி நெறியாகிய செங் நெறியில் யாது தடையும் இன்றிச் சென்று — ஆரோகணம் பெற்றுத் தமது விமலமான உடலுயிரை அமல மாக்கி நித்தியத்துவம் பெற வல்லராவர்.

அளவிறந்த துண்பங்களை அநுபவித்து இப் படியை அடையப் பெற்றேர் வேண்டிய முன்னிலைகளை நிறை கண்டு உண்டு ஆரோகணம் பெறபவரே யன்றி, அவரோகணம் பெறத் துணிய மாட்டார் எனிலும், விமலமான போகங்களில் மயங்கி அமைதல் கூடாது என வற்புறுத்தப் பவராய்

“செங்நேறி படர்மின்.”

எனக் கூறி யருளினார்.

“என்னே அறிவன் துணை”

என்று கூறப்பட்டது. அன்றிக் கடவுள் துணை—கடவுள் வழிபாடு வேண்டிய தில்லை என மறுத்துக் கூறப்பட்டதன்று என அறிக.

இவ்வாற்றால் இச் சூக்தத்தின் உலகிபலுக்கு ஒப்பிய போலிப் பொருள் கண்டு கொள்க.

மேல் இதன் உண்மைப் பொருள் ஒரு சிறிது கூறப்படும்.

1

தாமே தமக்கு இகல் உறவு என
[தேர்ந்து
மேல்மேல் கீளர்வோடு செங்நேறி படர்
[மின்

2

கால் ஆடின்

3

அறிவன் துணை என்னே

அ

ஆசைப் பேறு அடிப்படையாகப் பெற்ற உயரிய தடமாகிய காமாட்சி பிடத்தை அடையப் பெற்றேர் “தன்னிலையே முன்னிலை” என்னும் இயற்கை முறையான உண்மையைக் கண்கூடாகக் கண்டு நடுவு நிலைமை என்னும் மத்திய கத ஸ்தானமாகிய அத் தடத்து நின்று அவரோகணம் பெற்று நிவிர்த்தி நெறிக்கண் ஆரோகணம் பெறுக.

ஆ

கால் என்னும் வாசி வசப்பட்ட போது

இ

ஆசானுகிய கடவுள் துணை என்பது

ஒருவன் எவ்வெச் சென்மத்தில் எவ்வெவ் வினையை விளைத்தனனே அவ்வெப் பயனே —வினை ரூபமே முன்னிலை என வாய்மையாக உணர்ந்து அவற்றுன் வரும் நன்மை திமைகளைப் பொருட் பண்ணித் தனது முயற்சியில் குன்றி அவரோ கணம் பெற்று மதி வைராக்கியத் தோடு நிவிர்த்தி நெறியில் ஆரோக்யம் பெறுதலே—பணிசெய்து கிடத்தலே உய்யும் திறனுகும்.

உலகியலாகிய முன்னிலையைத் தன்னிலையில் வைத்துக் கானுதலின் பெற்றி இதுவே ஆம்.

இதுவே மெய்யடியார் நீர்மை என அறிதற் பாற்று.

திருவாசகம்.

“நன்றே செய்வாய் பிழை செய்வாய்
[நானே இதற்கு நாயகமே”]

என்னும் சுருதியின் பொருளும் இதுவே ஆம்.

பின் வரும் பாட்டியார் திருவாக்கும் இவ்வுண்மையையே வலியுறுத்துதல் காண்க.

ஒளவையார் முதுரை.

நன்றென்றுந் தீதென்று நானென்றுந்
[தானென்றும் அன்றென்று மாமென்று மாகாதே—நிலை

தானதுவாந் தத்துவமாஞ் சம்பறுத்தார்
[யாக்கைக்குப் போனவா தேடும் பொருள்.

(ஷட்வாக்குண்டாம்)

(இ—ள்) நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும் அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே—இது நல்லது என்றும் இது தீயது இது செய்தவன் நான் என்றும் இது

செய்தவன் அவன் என்றும் இது ஆகாது என்றும் இது ஆகும் என்றும் வியஷ்டியான சுட்டென்று கொண்டு பேதம் பாராட்டி அவதியுறுது,

நின்ற நிலை— யாவற்றையும் இயற்கையான திருவருட் செயல் எனச் சமச்சியாகக் கண்டு நிற்கும் நிலையே அல்லது முன்னிலைகளை நிறை முறையோடு உறவு செய்து ஒப்பு வொழுதுதலால் தன்னிலையே முன்னிலை எனக் கண்டு சாந்தி பெற்று நிற்கும் இயற்கை நிலையாகிய—நிட்டையாகிய சகச நிட்டையே, தான் அவன் ஆம் தத்துவம் ஆம் —சிவனுகைய தான் அச் சிவத்துவம் நிங்கிச் சிவமாகி நிற்கும் வாய்மையான சமாதி நிலை ஆகும்.

தேடும் பொருள்— (இவ்வாறு பிரம சொருபமாகி விளங்கும் முன்னிலையை உறவு செய்து ஒப்பு வொழுதுதலால் தன்னிலையை அமல் மாக்கித் தான் அதுவாகும் வாய்மையான சமாதி நிலை கைஈடு அறியாது) “உற்ற ஆக்கையின் உறு பொருள்” ஆப் தன்னிலையாயும் முன்னிலையாயும் விளங்கும் அம் மெய்ப்ப பொருள் தன்னின் வேறுக வேறு எங்கோ வெகுதூரத்தில் உள்ளது என்று அதனைத் தேடி அலைந்து வருந்துதல், (என் போலும் மெனின்),

சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா— சம்பு என்னும் புல்லை அறுத்துக் கொண்டவர் அதனைக் கட்டிக் கொடு சென்று பயண்டைதற்கு அதுவே அமையும் என்று அறியாமல் அறுத்த புல்லையும் விட்டு வேறு இடங்களில் கழிது தேடிச் சென்று அலமருதல் போலாகும் என்பது.

இதனால் வாய்மையான சகச நிட்டையாகிய வாய்மையான சமாதி ழூலக்கணம் கூறப்பட்டது.

பொருண் மொழிக் காஞ்சித் துறையைந்த பின் வரும் ஆன்றேர் வாக்கும் இவ்வுண்மையையே நன்று விளக்கும் குதல் காண்க.

புற நானாறு.

யாதும்ஜாரேயாவருங்கேளிர்
தீதும்கஞ்சும்பிந்தரவாரா
நோதலுந்தனிதலும் அவந்தரேரன்
சாதலும்புதுவதன்றேவாழ்தல்
இனிதெனமகிழ்ச்சென்றுமிலமேமுனிவில்
இன்னுக்கன்றலுமிலமேமின்னெழு
வான்தன்னிலிரும்பையானது
கல்பொருதிரங்குமல்லறபேரியாத்து
நீர்வழிப்படும்பேன்போல்ஆருபிர
முறைவழிப்படுமேமன்பதுதிரவோர்
காட்சியிற்றெளிக்கனமாகவின்மாட்சியிற்
பெரியோரைவியத்தலுமிலமே
சிற்யோரையிகழ்தலதனினுமிலமே.

(ஷட் செ.192)

அற நெறிச் சாரம்.

தன்னுக்குங்கெதய்வம்பிறி தில்லை, தான் [றன்னைப் பின்னைமனமறப்பெற்றுனேல்—என்னை எழுத்தெண்ணோக்கிலிருமையுங் கண்டாம் (கு) அருட்கண்ணேசிற்பதறிவ.

(ஸ்டபுலனடக்கல் செ.171)

இச் செய்யுள் உண்மை நிலைக்கே பெரிதும் ஒப்பிய தாகின்றது.

எழுத்து எண் என்பன வாய்மையில் மகாரப் பெட்டபையும் ஆகமங்கள் என்னும் சங்கையகளையுமீடு உணர்த்தி நின்றங் இருமை என்பது மத்திப்பகத ஸ்தானத்து நின்று காணப்படும் விபாப்பிய வியாபக நிலையை உணர்த்தி நின்றது.

“அருட் கண்ணே நிற்பது அறிவு”

என்பது சகச நிட்டையை உணர்த்தி நின்றது.

இவ்வாற்றுல்,

“தாமே தமக்கு இக்கு உறவெனத் தேர்ந்து மேல் யேல் இளர்வொடு சங்கெறி [படர்மின்]

என்னும் அதிகள், காமாட்சி பேர் த்தை அடையப் பெற்ற மெய்யடியார் சகச நிட்டை யாளராய் ஆரோகணம் பெறவேண்டும் என்னும் உண்மையேயே உணர்த்தி நிற்றல் கண்டு கொள்க.

திருவாசகம்.

தாமே தமக்குச் சுற்றமூங் தாமே தமக்கு
[விதிவகையும்]
யாமா ரெமதார் பாசமா ரென்ன மாய
[மிலைபோகக்
கோமான் பண்ணடத் தொண்ட ரொடு
[மவன்றன் குறிப்பேகுறிக் கொண்டு
போமாறமையின்பொய்கீக்கிப்பயங்கனூள்
[வான்பொன்னடக்கே.
(ஷயாத்திரைப் பத்து செ. 3)

ஆப்பர் தேவாரம்.

தங்கையார்தாயாருடன்பிறந்தார்தாரமார்
புத்திரரார்தாமதாமாரே
வந்தலாறேங்கனேபோமாறேதோமாய்மா
மீதப்கேதுமகிழுவேண்டாப்
சிந்தைமிருமக்கொன்றுசொல்லக்கேண்டின்
திகழ்மதியும்வாளரவுஞ்திளைக்குஞ்சென்னி
எங்கையார்திருநாமந்தச்சிவர்யன்(து)
அழுவரீர்க்குதிருவிசும்பிலிருக்கவாமே.
(ஷபலவகைத் திருத்தாண்டாம் பாச. 3)

உலகத் தங்கை முதலிய முன்னிலை
கள் யாவும் தன்னிலைப் பிராந்தியால்
ஏற்பட்ட மாயா சம்பந்தமான வினை
ரூபங்களாகிய நாம ரூபங்களே யன்றி
வேறால் என்பது இதனால் வெள்ளி
டை ஆம்

“நமச்சிவாய என்று அழுவார்க்கு
திருவிசும்பில் இருக்கலாமே”

என்பது ஐந்தெழுத் தருச்சனையால்
உடலுயிரில் உள்ள அசுத்த விழையை
நீக்கி அவற்றை அமல்மாக்கி நூனுகா
சத்தில் ஒடுங்கி தித்தியத்துவம் பெறு
தலை உணர்த்தி விட்டது.

அழுவார்.—அசுத்த விழையை நீக்கு

வோர். இவ் உண்மை “அழுகை” என்னும் கட்டுரையில் (மூவடி முப்பது — ஒழிபு—குக்தம் பி) விளக்கிக் கூறப்படும்.

அறநெறிச்சாரம்.

செய்வினையல்லாற்கிறந்தார்பிறதில்லை
பொய்வினைமற்றைப்பொருளொல்லாம்
(—மெய்வினவில்

தாயார்மீமனைவ்யார? தங்கையார்மீக்களார?
நீயார? நினைவாழிநெஞ்கு.

(ஷ 180) செ. 180)

தாய்தங்கைதமக்கள் உடன்பிறந்தார்

[சுற்றந்தார்

ஆய்வங்குதோன்றிஅருவினையால்

[—மாய்வதன்கண்

மேலைப்பிறப்பும் இதுவாலும்மற்றன்னை?
கூலிக்கழுத்துறை.

(ஷ 143) செ. 143)

ஆசைப் பேறு அடிப்படை யாகப்
பெற்ற உயரிய தடத்தை அடைந்த
மெய்யடியார் சத்துவத்தில் ரசோ
குணத் தலையை டூண் டுள் டே ஓர்
ஆதலால் அன்னூர் முன்னிலைகளை
அறிந்து ஏற்ற வினையால் வினையை
அழிக்கும் பெற்றி — கர்மத்தால்
கர்மத்தை கஷயம் செய்யும் பெற்றி
பின் வரும் பிரால சுருதிப் பிரமாணங்களால் நன்று வலியுறிதல் காண்க.

திருமந்திரம்.

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்கு
வர்
பின்னை வினைக்காணர் பேர்ந்தறப் பாரப்

[பார்கள்

தன்னை யறிந்திடுங் தத்துவ ஞானிகள்
சென்னியில் வைத்த சிவனரு னாலே.

தன்னை யறிந்திடுங் தத்துவ ஞானிகள்
முன்னைவினையின் முடிச்சையவிழுப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு னாலே.

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூன்று
மனவாக்கு சேர்ந்தில் வல்வினை மன்னு

மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்
தனையாற்றி யாற்றத் தகுஞானி தானே.
(ஷ 8-ம் தான். ஞானிசெயல் செ. 1,2,3)

பேலே கூறியவைகளால், முன்னிலை
மாகித் தோன்றி மறைந்து திரிந்து
தோன்றும் நாம ரூபங்கள் யாவும்
தன்னிலைப் பிராந்தியால் உளவாகும்
மாயா சொருபங்களே எனவும்,

இன்ன முன்னிலைக் கோரணிகளைப்
பொருட் படுத்தாது தாமே தமக்கு,
இனியர் — உரியர் — தாமே தமக்கு
இகலும் உறவும் ஆவர் என்னும்
உண்மையை நன்று கடைப் பிடித்து
மதி வைராக்கியத்தோடு உருற்றும்
வினையே — ஆரோகணப் பெற்றியே
தமக்கு ஆக்கமாகும் — “தற்றுணை
யாக்கம்” ஆகும் எனவும்,

அத்தகைய உள்ளக் கிளர்ச்சியோடு
—விடா முயற்சியோடு கர்மத்தால்
கர்மத்தை கஷயம் செய்து நிவிர்த்தி
மார்க்க மாகிய செங் நெறியில்
வழுவாது சென்று உய்தி யடைதலே
தலையாய அறத்தாறு எனவும்
வெள்ளிடை மலை போல விளக் க
வைக்கப் பட்டமை கண்டு கொள்க.

இவ் வாற்றூல்,

“தாமே தமக்கு இகல் உறவு எனத் தேர்த்து
மேல்மேல்கிளர்வொடுசெங்கெறிப்பட்டமின்”

என்னும் இடைக்காடர் திருவ
க்கிள் உண்மைப் பொருள் ஒரு சிறிது
விளக்கப்பட்டது என அறிதற்பாற்று.

இத் தகைய செங் நெறிச் செலவா
கிய அறத் தாற்றினால் ஆம் பயன்
என்னை? எனின், அது தான் “கால்
ஆட்டல்” என்பது.

“கால் ஆடுன்”

கால் என்பது வாயு. ஆடுதல் வசப்
படுதல் என்னும் பொருட் ①.
குண்டலியை வாசஞ் செய்தல் என்

பதும் இதுவே ஆம். குண்டலியே வாசி. அதுவே வாயு —கால்—சீராம். காலாட்டல் பாம்பாட்டல் என்பன ஒன்றே ஆம். இவை சித்தர் பரிபாவை.

கால் ஆட்டலே சீரத்தை — உடலுயிரை வசஞ் செய்தலும் ஆம். வசஞ் செய்தலே தூய்மை செய்தல்— அசுத்தமாகிய தடிப்பை நீக்கி அமல மாக்குதல்; ஊனில் உயிர்ப்பை ஒடிக் குதல்; உடலும் உயிரும் ஒழிவில் வற ஒன்றுதல்.

கால் என்னும் அசுத்தம் மலிர்க் காயுவினால் ஆக்கப் பட்டதே இவ் உடம்பு. அவ் வாயுவினால் நிலைபெற்றிருப்பதே இவ் உடம்பு. அவ் வாயு இன்மையால் அழிந்து படுவது இவ் உடம்பு. காற்று அடைத்தபை எனப் படுவது இவ் உடம்பு.

கால் என்னும் வாயு அசுத்தம் நீங்கி அமல மடைதலால்—அமல மடைந்து தன்னகத்து உறையப் பெறுதலால் அமலமான வாயு என்னும் நாத சீரமாதலால் அழிந்து படாது நிதிபத் துவம் பெறுவது இவ் உடம்பு.

ஆதலால் கால் என்னும் வாயுவே—வாசியே—குண்டலியே சீராம் என்க. கால் என்னும் வாசி தூய்மை அடையவே மனமும் தூய்மை அடையும். ஆதலால் மனமே வாசி—வாசிக் குதிரை எனப்படுவதும் ஆம்.

அற நெறிச் சாரம்.

உள்ளப்பெருஷ்துதிரையூர்க்கு துவயப்படுத்திக் கள்ளப்புலனைந்தும்காப்பமைத்து—வெள்ளப் பிறவிக்கண்த்தார்பெருங்குணத்தாரைத் துறவித்துணைபெற்றக்கால்.

(ஷ புலன்டக்கல் செ. 203)

என வரும், ஆன்றோர் வாக்கும் கண்டு நோக்கற் பாலது.

கீழ் முகமாய் நிற்கும் அருவமான

குண்டலியானது — கீழ் நிறைப் பொலிவுடைய கால் என்னும் வாயு வானது—மனம் என்னும் வாசியான கூரிய சாதகங்களால் அமல மடைந்து மேல் நோக்கி நிற்பதே வாசி வசப்படுவ தென்பது—காலாடுதல் என்பது.

வாயு என்னும் குண்டலி தூய்மை அடையுங்கால் அசுத்தமான அசைவு ஒழிந்து நிறையோடு அசையாமல் அசைந்து நிற்பதாகும். பின் வருந் தித்தர் திருவாக்கு இவ் வண்மையை நன்று புலப்படுத்துவதாகும்.

பாம்பாட்டிச் சித்தர் பாடல்.

ஆலடிப்பொங்கிலேவாழ்ந்தபாம்பே
அரசடிப்பொங்கிலேவுகுஞ்துவெண்டாய்
வாலடிகண்ணிலேபார்த்துப்பார்த்து
வாங்கியேதாங்கின்றாடாய்பாம்பே.

(ஷ செ. 83)

“ஆலடிப் போங்கிலே வாழ்ந்த பாம்பு” என்பது இப்ரத்கையாகவே கீழ்முகம் கொண்ட குண்டலியைக் குறித்ததாகும். “அரசடிப்பொங்கில் புதுந்து கொண்டாய்” என்பது அக் குண்டலியானது மேல் நோக்கிச் சுழிமுனைபைத் தாவி நிலைத்தமையைபக் குறித்தது. வாலடி — சுழிமுனை. “வாங்கியே தாங்கி நின்று ஆடாய்” என்பது நிறையோடு அசையாமல் அசைதலைக் குறித்தது;

மனம் (உடலுயிர்) அசுத்த அசை வாகிய அசுத்த ஊசலாட்டம் ஒழிந்து நிறை முறையான தூய அசைவாகிய பொன் ஊசலாட்டம் பெற்றமையை உணர்த்தியது என்க.

“கால் ஆடுன்”

என்பதன் உண்மைப் பொருள் இதுவே என அறிதற் பாற்று.

பாம்பாட்டிச் சித்தர் என்பவர் வாசியை வசப் பண்ணுக்காப்பை அரிய பெரிய நிலைமை கைவரப் பெற்ற—

“ஊக்கம்” என்னும் உயரிய தடத்தை அடைப்ப பெற்ற சித்து மூர்த்தி ஒருவராவர்.

நித்திபத்துவம் பெற்ற மெப்படியார் எல்லாம் பாம்பாட்டிச் சித்தர் ஆவர்வாசியை வசப் பண்ணிபவரே ஆவர். இவரே வாய்மைபான சித்தர்; காய சித்தி பெற்றவர்; அருட் பதுமைகள் விளைக்கும் ஆற்றல் உடையவர்.

காலாட்டலே வாசி மோகம் கைவருதலும் ஆம். பின் வரும் திருவாக்கு இவ் உண்மையை நன்று வலியுறுத்துகின்றது.

பாம்பாட்டிச் சித்தர் பாடல்.

காயக்குடத்திலேவின்றபாம்பைக்

கருணங்கடவிலேவிபங்கவிட்ட
நேயக்கூழிமுனைபொய்க்கி

நித்தியமானவஸ் துவவிலைக்காடி
மாயப்பெருவெளி கண்ணிலேவி

மாசற்றபொருளினவாய்க்கத்தேடி
ஆயத்துறைக்கடவுப்பாற்பாழின்
ஆனந்தஞ்சேர்க்கோமென்றாய்பாம்பே.

(ஷ செ 118)

வாசியை வசப் பண்ணுக்கலே சர்ப்ப சபனமும் ஆம். சர்ப்பத்தை ஆபரண மாகப் பூனுதலும் ஆம். சபனமும் அணிதலும் ஒன்றே என்க.

அமல வாயு என்னும் அமல ஒளி வடிவினாகிப — அமல ஒளி வடிவினாகிப இறைவன் உடலில் குடிபுகுதலே — சர்ப்பசயனம் எனப் படுவது. இதனாற்றுன் நித்திபத்துவம் உளதாகும். விரிப்பிற் பெருகும்.

சருங்க உரைக்கு மிடத்து, இறைவன் திரோதானத் திருவடியாகிப கால் அசுத்த அசைவு நீங்கி நிறையோடு அசைபாமல் அசைந்து நிற்றலே—அருட் பாதமாகிப குஞ்சித பாதமாகிக் குலவு தலே “காலாடல்” என்னும் பரிபாவையால் பெறப்படும் ஜன்மம் ஆகும்.

“ஆட்டுக் காலைத் தாரும்”

என அருளிச்செய்தார் இந்திலைமை கைவரப் பெற்ற முத்துத்தாண்டவப் பேருமான்.

கால் ஆட்ட அறிந்தவரே காமம் கோபம் முதலிய தீய குணங்கள் மாற்ற மடையப் பெற்றவரும் ஆவர். இவரே கஞ்சிகாஞ்சியை அடைந்தவர்; ஆசைப்பேறு அடிப்படையாகப் பெற்ற காமாட்சி பிடம் என்னும் உயரிய தடத்தை அடைந்தவர்; கஞ்சியில் வதிந்து — காமாட்சி பிடத்து வதிந்து காலாட்டி உண்பவர்;

கால் என்னும் வாயு — நாதம் அதன் உற்பத்தித் தானமாகிய விர்துவில் உறைந்து அதனேடு பிருதிவி அம்சமாகிய உடலில்உறையப் பெறுதலால் அருளமுதம் உண்பவர்; பேரின்பலாபம் பெற்றவர்.

“கஞ்சியில்வதிவோர்எல்லாம் காலாட்டிஉண்பார்தாமே”

என்னும் சித்தர் திருவாக்கின் மறை பொருளும் இதுவே ஆம்.

காலாட்ட அறிந்தவரே — காலை வசப் பண்ணினவரே — இறைவனது ஆட்டுக் காலைத் தேடி அடைந்தவரே அக் காலால் யமைன உதைக்க வல்லாவர். காலனைக் காலால் உதைத்தல் என்பதன் உண்மை இதுவே.

எம் போலிய சீவர்கள் காலனை உதைப்பது என்றால் எமக்குக் கால் ஏது? அசத்தமான கால் அபல மடைந்து உடலோடு ஒன்றாத அதனை விட்டுப் பிரிய மாண்டு போஜவர்களைக் காலனை உதைத்து — வென்று சித்திபத்துவம் பெற்றவர் எனக்கூறுவது போன்ற பித்தலாட்டக் கூற்றுப் பிறி துண்டா?

காலாட்ட அறிந்தவர் வேண்டிய மாவற்றையும் தாமாகவே நினைத்த மாத்திரத்திற் பெற்று அநுபவிக்க

Imprimerie “VITTAGAM” — Pondichéry.

வல்லாவர். சகல சித்திகளையும் விளைக்க வல்லாவர். ஆசான் மாணவன் என்னும் பேதமின்றி — தாமே ஆசானுப் வதிபவர்.

ஆதலால்—விந்து அடங்கப் பெறுதலால் சிவோகம் விளையப் பெற்றவராதலால் “கடவுளே துணை” “கடவுளே துணை” என்று கூப்பாடு போட மாட்டார். இவர்க்கு ஆசானுகிய அறிவன் துணை என்பது ஒன்று இல்லை. இது பற்றியே. “என்னே அறிவன் துணை! காலாட்டே”

என அருளிச் செய்தார் எமது அண்ணலாகிய இடைக்காடர்.

அண்டர் கோன் இருப்பிடம் அறிந்தத்துவப் பெரியார் “கடவுளே!” “கடவுளே” என்று கூப்பாடு போட வேண்டியதில்லை. கண்ட கோயில் *தெய்வ மென்று கையெடுப்ப தில்லை.

சிவவாக்கியர் பாடல்.

புண்டரீகமத்தியிலுதித்தெழுந்தசோதியை மண்டவங்கள்மூன்றினுமேன்னுகின்றமா [யனை] அண்டரண்டமூடறுத்தறிந்துணரவல்லி [ரேல்] கண்டகோயில்தெய்வமென்றுகையெடுப்ப. [தில்லையே]

“..... அண்டர்கோனிருப்பிடமறிந்துணர்த் [நானிகள்] கண்டகோயில்தெய்வமென்றுகையெடுப் [பதில்லையே”

திருவாசகம்.

“..... இறைவனே நீயென் உடவிடங் கொன் [டாய்] இனி உன்னை என் னிரக்கேனே.”

என்றனர் காலாடுதல் கைவரப் பெற்ற மனிவாசகப் பிரடு. மேலும் விரிப்பிற் பெருகும்.

இதுகாறும் கூரியவைகளால் மூவடி முப்பது என்னும் அரிய பெரிய தமிழ் மறையில். ஒழிபு என்னும் நான்காவது அத்திபாயத்தில் முதலாம் சூக்தமகுடமாகி “தற்றுணை யாக்கம்” என்பதன் பண்பும் பயனும்ஷதி சூக்தம் நுதலிய வாற்றுண் ஒருவாறு உணரத்தும்.

சுபம்.

காசி ஹநுமான்காட்

T. S. சீதாராம ஜூபர் அவர்கள்

எழுதுவது.

(தொகுதி 3 37-ம் வாரத் தொடர்ச்சி)

இன்னும் “மஹந்திபாஸ்” த்திலும் “சுதரோவேதா நதீபீத ஸர்வசாஸ்திர மயம் விதுஃ” என்று நான்கு வேதங்களைபே சூழிப்படுகிறது.

ஸாக்ஷாத் ஆதி ஸ்ரீசங்கர பகவத்பாதாள் ஏற்கனவே வரிசைக்கிரமமாக “ரிக்வேத” த்தைப் பூர்வத்திலும் பிரதக்கிணமாய் “எஜார்” வேதத்தை தகவி ணத்திலும் ஸாமவேத” த்தை பச்சி மத்திலும், கடைசியாய் “அதர்வண வேத” த்தை உத்தரத்திலும் வைதிக தர்மமத்தை பரிபாலிக்க நான்கு வங்கமாக வைத்து மட நிர்மாணாஞ் செப்திருக்கப் பிறகு காமகோடி மடத்திற்கு “ரிக்வேதம் ஒம் தத்ஸத்” என்ற மஹாவாக்கியத்துடன் எங்கிருந்து வந்தது?

கும்பகோண மடாபிமாணிகளால் வரையப் பட்டிருக்கும் “நாதன் ஆசார்ய சரித்திரங்களில் “பூர்வம் னய மடமான கோவர்த்தன மடத்திற்கு சக்ல எஜார் வேத மென்றும் ஷதி வேதத்திற்கு ப்ரக்ஞானம் பிரும் ம” என்றது “ரிக் வேதத்தின் மஹாவாக்கியமென்பதாகவேவித்தப் படுத்துகிறார்கள். தவிர சக்ல எஜார்

Le Directeur-Gérant. R. Nagarattinam.

* வைப் பாடுகளையும் ஏவுமத்திற்கு எந்துவேண்டிய நிலை இன்னிடம் எட்டு ஒழிந்து நானை நாலையும் கூடும் கூடு வாநாவிலை என்று

• PLANT NERVES and MUSCLES.

DR. J. C. BOSE' LECTURE
(Cont. from 23—7—36 issue)

THE PLANT MUSCLE.

In regard to the different functions of the tissues of the plant, the lecturer has recently discovered the most astonishing and highly elaborated nervous system, an account of which will be given later in Calcutta. Within the placid exterior of the tree, throbbing tissues have been localized, the pulsation of which is the heart beat. The contractile tissue is found in the cushion at the joint of the mimosa and other plants. The sudden fall of the leaf of stimulation was hitherto regarded as due to the escape of sap from the organ, on account of which it became flaccid and limp, the fall being supposed to be passive and due to the weight of the leaf. That it is brought about by active constriction is proved by holding the plant upside down when the excited leaf is lifted against the force of gravity.

There are numerous other tests by which the lecturer has been able to prove that the mechanism of the contractile organ in the plant is identical with that of the muscular organ of the animal. In the animal muscles some are very active, as that of the wing muscle of the falcon; the muscle of the goose is less active, while that of the domestic fowl is almost inactive, the bird having practically lost the power of flight.

"On what does the activity of the muscle depend?" The question is answered by the results of investigations on the contractile tissue of the plant, where we also meet with three different grades of contractility. The contractile issued of the mimosa is the most active, its maximum contraction being attained in the course of a second. Next in order comes the relatively slow contraction of the neptunia or watey mimosa, in which the full contraction takes place in the course of 60 seconds. In the ordinary bean plant the leaf joint is practically inactive. The protoplasmic difference in the three cases is brought out in a startling manner by the application of differential stains. In the mimosa the contractile tissue is stained blood-red, the neighbouring inactive tissue being free from any protoplasmic staining.

In the neptunia, the active cells which become stained are not at all compact as in mimosa, but are scattered. The inactive pulvinus of the bean plant is not stained at all. Further investigation showed that the active tissue contained an active catalyst, which brought about rapid oxidation and combustion for developing the energy for quick contractile movement. The microscopic examination of the three types of contractile 'muscle' of the plant showed astonishing similarities with those of the three types of animal muscle.

"LYING LOW"

In what way does the elaboration

of its rapidly contractile organ benefit the mimosa? It had been suggested that the sudden fall of the leaf serves the purpose of scaring away the grazing cattle. But the cow is not sufficiently intelligent to take notice of the movement of the leaf, or to be frightened by it. The reflex movement subserves in protecting the plant in a different way. The long procumbent stem of the mimosa which covers large patches of ground bears numerous leaves. When one of them is trampled or bitten, a nervous impulse is transmitted throughout the length of the plant, this being the sensory message of the impending danger; the motor impulse then causes the fall of the leaves, which then press against the ground, the numerous leaflets also undergoing closure.

Nothing could be more striking than the rapid change by which the pitch of vivid green becomes transformed into thin lines of dull grey unnoticed against the dark ground. The plant saves itself literally, by 'lying low' and becoming invisible.

UNITY OF LIFE

The results that have been described prove that the plant is not a mere mass of vegetative growth, but that its every part is instinct with sensibility. We are able to record throbbing of its pulsating life and find these wax and wane according to the life conditions of the plant and cease with its death. We find the different parts of the plant linked together by nervous

திவாசக உண்மை

யாழ்ப்பானம், தென்கோவை தமிழ்ப்பண்டிதர்

ஸ்ரீமாந் ச. கந்தையபிள்ளை

(வித்தகம் பேராசிரியர்)

அவர்களால் எழுதப்பட்டது.

கடவுள் தமது அருமைத் திருக்கரத்தால் எழுதி அகில சீவர்கள் உய்யும் பொருட்டு உதவி யருளியதும், மாணிக்கவாசகர் அருளிச் செய்ததும் தெய்வத் தமிழ் வேதமுமாகிய திருவாசகத் தின் உண்மைக் கருத்துக்களை நன்கு விளக்கி வசன நடையில் எழுதப்பட்டது.

வேண்டுவோர் 0—2—9 அனு தபால் முத்திரை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

நந்தி வெளியீட்டு மன்றம்

புதுவை.

TOWARDS TRANSCENDENCE.

Vedanta Kesari Madras, Writes:—

“The book speaks of undiscovered possibilities hidden in the deeper reaches of the mind which could be brought into the conscious plane by a process of Transcendence of the various lower planes by which man become the superman possessed of great psychic powers, and later emerges with a still higher order of consciousness, as a Divine Personality.”

Price As. 12.

Nandhi Publishing House

PONDICHERRY.

இனும்!

இனும்!!

சுத்த சாதகம்

வேண்டுவோர் தபால் முத்திரை
சேலுக்கு உரிய 6 சதம் அல்லது
1 அனு ஸ்டாம்பு அனுப்பிப் பெற்றுக்
கொள்ளலாம்.

நந்தி வெளியீட்டு மன்றம். புதுவை.

ஐல்

வைத்தியம்

வேண்டுவோர் 6 அனுதபால்முத்திரை
அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

BOOKS BY **SRI AUROBINDO**

Essays on the Gita

First Series	...	5	8
Second Series	...	7	8
Isha Upanishad	...	1	0
Ideal and Progress	...	1	0
War and Self - Determination	...	2	0
The Renaissance in India	...	1	12
The National Value of Art	...	0	8
Uttarapara Speech	...	0	4
Kalidasa	...	1	0
The Yoga and its object	...	0	12
The Mother	...	1	0
The Riddle of this World	...	2	0
The Teaching and the Asram of Sri Aurobindo	...	0	10
Songs to Myrtilla	...	1	4
Baji Prabhu	...	0	10
Six Poems of Sri Aurobindo	...	1	4
Lights on Yoga	...	1	4

NANDHI

PUBLISHING HOUSE